

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.243447590

**ஆணை நாள் 27.09.2019**

விசாரணை நடைபெற்ற இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  
விருதுநகர் மாவட்டம். விருதுநகர்

**முன்னிலை**

**திரு.இரா.தட்சிணாமூர்த்தி, பி.எஸ்ஸி., பி.எல்.,  
மாநில தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 4869/A/2017**

திரு ந. மீனாட்சிசுந்தரம் -- மேல்முறையீட்டாளர்  
எண்.214, பைபாஸ் ரோடு,  
சாத்தூர் 626 203.  
விருதுநகர் மாவட்டம்.

/எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
மாவட்ட ஆட்சியரின் நேர்முக  
உதவியாளர் (பொது),  
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  
விருதுநகர் -- பொது அதிகார அமைப்பு

### **ஆணை**

இவ்வழக்கில் இவ்வாணையத்தால் இன்று (27.09.2019) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட முகாம் விசாரணைக்கு மனுதாரர் திரு. ந. மீனாட்சிசுந்தரம் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக திரு கருப்பசாமி, த/பெ.பாலன் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு இரா. செழியன், பொதுத் தகவல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், பிரிவு 6(1)-ன்கீழ் 18.02.2017 தேதியிட்ட மனுவில், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை தொலைந்துவிட்டது என்றும் அதனால் புதிய காப்பீடு அட்டை வேண்டும் என்று V.A.O வழங்கிய சான்றிதழ் கொடுத்ததாகவும், சம்மந்தப்பட்ட அலுவலர் ஒரு மாதத்தில் காப்பீடு அட்டை தருவதாக கூறினார் என்றும் இதுவரையில் தனக்கு காப்பீடு அட்டை வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்து அது குறித்து 5 இனங்களில் தகவல்கள் கோரி மனுவினை பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென்று தெரிவித்து பிரிவு 19(1)ன் கீழ் 20.03.2017 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தனது முதல் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார். இதன் பிறகு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லையென்று மேல்முறையீட்டு அலுவலருக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் பொது அதிகார அமைப்பால் தனக்கு தகவல்கள் வழங்கப்படவில்லையென்று தெரிவித்து ஆணையத்திற்கு பிரிவு 19(3)ன் கீழ் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதன் பேரில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணைக்கு ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் ஒரு விரிவான அறிக்கையை ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார். அதில் மனுதாரர் காப்பீடு அட்டை நகல் கோரி மனு செய்து இருந்தார் என்றும் இது தொடர்பாக மனுதாரருக்கு மேற்படி அட்டை நகலினை [www.cmchistn.com](http://www.cmchistn.com) என்ற இணையதளத்தில் இருந்து நகல் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது என்றும் பின்னர் மருத்துவ காப்பீடு அட்டையை மனுதாரருக்கு சாத்தூர் வட்டாட்சியர் மூலம் நேரிடையாக வழங்கி ஒப்புதல் பெறக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது என்றும் அதன் பேரில் சாத்தூர் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மூலம் மேற்படி அட்டையை சமர்ப்பிக்க கோரியதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் 21.09.2019 முதல் 24.09.2019 ஆகிய நாட்களில் சென்றபோது மனுதாரர் கடந்த 8 வருடங்களாக கோயம்புத்தூரில் வசிப்பதாக அவரது சகோதரர் திரு தங்கப்பாண்டி என்பவரை விசாரணை செய்ததில் தெரியவந்ததால் அட்டையை சார்பு செய்ய இயலவில்லையென்றும் மனுதாரரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தற்போது வசிக்கும் முகவரியை தெரிவிக்க கோரியதன் பேரில் மேற்படி காப்பீடு அட்டையை நேரில் பெற்று கொள்வதாக மனுதாரர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர் ஆணையத்தின் முன் ஆஜர் ஆகும் சமயம் நேரில் வழங்கி அவரது ஒப்புதலை பெற்றுக் கொள்ளலாம் என எடுத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

4. மனுதாரரின் மூலக் கோரிக்கையான காப்பீடு அட்டை தயாராக இருப்பதால் மனுதாரர் நேரில் சென்று தனக்குரிய அடையாள அட்டையை சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் மனுதாரருக்கு இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள் காப்பீடு அட்டையை வழங்கி அதனை அவர் பெற்றுக் கொண்டார் என்ற விவரத்தை ஆணையத்திற்கு 20 தினங்களுக்குள் அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு இவ்வழக்கு முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- (இரா. தட்சிணாமூர்த்தி)  
மாநில தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 4869/A/2017**

பெறுநர்

**பொது அதிகார அமைப்பு**

பொதுத் தகவல் அலுவலர்/

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

விருதுநகர்

**மனுதாரர்**

திரு ந. மீனாட்சிசுந்தரம்

எண்.214, பைபாஸ் ரோடு,

சாத்தூர் 626 203.

விருதுநகர் மாவட்டம்.

JJ/PA 03.10.2019